



ஜனவரி 5, 2022 தேதியன்று மீண்டும் திறந்துவிடுவதற்கான மாகாணத்தின் வழிகாட்டு முறையின் திருத்தியமைக்கப்பட்ட 'செயல்படி' இரண்டில் தற்காலிகமாக அடியெடுத்து வைக்க ப்ராம்ப்ட்டன் நகரம் தயாராகி வருகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜனவரி 4, 2022) – நேற்றைய தினம் ஒன்ட்டாரியோ அரசின் அறிவிப்பின்படி, ப்ராம்ப்ட்டன் நகரமானது இந்த புதன்கிழமை ஜனவரி 5, நள்ளிரவு 12:01 மணிக்கு, மீண்டும் திறந்து விடுவதற்கான மாகாணத்தின் வழிகாட்டு முறையின் திருத்தியமைக்கப்பட்ட 'செயல்படி' இரண்டில் தற்காலிகமாக அடியெடுத்து வைக்க ப்ராம்ப்ட்டன் நகரம் தயாராகி வருகிறது.

ஜனவரி 5 முதல் அமலாகவிருக்கின்ற மாகாணத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

மீண்டும் திறந்து விடுவதற்கான மாகாணத்தின் வழிகாட்டு முறையின் திருத்தியமைக்கப்பட்ட செயல்படி இரண்டின் கீழாக பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 5 தேதி முதல் நடப்பில் இருந்துவரும்:

- சமூக கூட்டங்களில் கட்டிடங்களுக்கு உள்ளே ஐந்து நபர்கள் மற்றும் திறந்தவெளியில் 10 நபர்கள் கூட்டம் கூட அனுதிக்கப்படுவார்கள்.
- ஒழுங்கமைக்கப்பட்ட பொது நிகழ்ச்சிகளில் கட்டிடங்களுக்கு உள்ளாக ஐந்து நபர்கள் அனுதிக்கப்படுவார்கள்.
- பணியாளர்களுடைய வேலையின் தன்மையானது, பணியாளர்கள் நேரில் இருந்தபடி வேலை செய்வது தேவைப்பட்டால் தவிர, அவர்கள் எட்ட இருந்தபடியே பணியாற்றுவதை வியாபார அமைப்புகள் மற்றும் நிறுவன அமைப்புகள் உறுதி செய்வது தேவைப்படுகிறது.
- திருமணம், இறுதி ஊர்வலம், மத சேவைகள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு, கட்டிடங்களுக்கு உள்ளாக, அதன் கொள்ளளவில் 50 சதவீதம் பேர் மட்டுமே என வரம்பு குறிக்கப்படுகிறது. திறந்தவெளி சேவைகளில், 2 மீட்டர் சமூக இடைவெளி விடும் அளவில் பராமரிக்கப்பட இயலும் என்ற எண்ணிக்கைக்கு வரம்பு குறிக்கப்படுகிறது. இந்த சேவைகளுடன் தொடர்புடைய சமூக கூட்டத்தினர், கூட்டம் கூடுதலுக்கான இந்த வரம்புகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டும்.
- வர்த்தக கடைகள் கொண்ட பெரிய வளாகங்களில் இருப்பவை உள்ளிட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் 50 சதவீத கொள்ளளவுக்கு அனுமதிக்கப்படுகிறது. வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளி விடுதல் தேவைப்படுகிறது, சுற்றித் திரிதல் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் தொகுப்பு உணவுக்கடைகளும் கூட மூடப்படுவது அவசியமாகிறது. சுய பராமரிப்பு சேவைகள் 50 சதவீத கொள்ளளவுக்கு அனுமதிக்கப்படுகிறது. சாவ்னாக்கள், நீராவி குளியல் மற்றும் ஆக்சிஜன் பார்கள் மூடப்படுகின்றன.
- கட்டிடங்களுக்கு உள்ளேயான சிற்றுண்டியகங்கள், மதுபார்கள் மற்றும் இதர உணவு மற்றும் பான நிறுவங்களை மூடுதல். திறந்தவெளியில் கட்டுப்பாடுகளுடன் இருந்தபடி உண்ணுதல், எடுத்துச்



சென்றுவிடுதல், வாகனத்தில் இருந்தபடி உண்ணுதல் மற்றும் குறித்த இடத்திற்கு கொண்டு சேர்ப்பித்தல் அனுமதிக்கப்படுகிறது.

- கட்டிடங்களுக்கு உள்ளேயான சந்திப்பு மற்றும் நிகழ்ச்சி நடக்கும் இடங்கள், சில விதி விலக்குகளுடன் மூடப்படும்; திறந்தவெளி இடங்கள் சில கட்டுப்பாடுகளுடன் திறந்தே இருக்கும்.
- பொது நூலகங்கள் 50 சதவீத கொள்ளளவுக்கு வரம்பு குறிக்கப்படுகிறது.
- இரவு 10 மணிக்கு அப்பால் மதுபான விற்பனையையும் மற்றும் வணிக அமைப்புக்கள் அல்லது இதர அமைப்புக்களில் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்துவதையும் தடை செய்தல். கொண்டு சேர்ப்பித்தல் மற்றும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுதல், மளிகை/சொந்த வசதிப் பொருட்கள் மற்றும் இதர பானங்கள் விதி விலக்கு பெறுகின்றன.
- இசைக்கச்சேரி மேடைகள், நாடகம் மற்றும் சினிமா கொட்டகைகளை மூடுதல்.
- ஒத்திகைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிகழ்த்து நிகழ்வுகள், கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றன.
- அருங்காட்சியகங்கள், கலைப்பொக்கிஷ இடங்கள், மிருக காட்சி சாலைகள், அறிவியல் மையங்கள், நகரின் முக்கிய இடங்கள், சரித்திரப் புகழ் கொண்ட இடங்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் இதுபோன்ற கவர்ந்திழுக்கும் இடங்கள், கேளிக்கை மற்றும் நீர்விளையாட்டு பூங்காக்கள், சுற்றுலா மற்றும் பயண வழிகாட்டு சேவைகள், கிராமப்புற கண்காட்சிகள் மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றை மூடுதல். திறந்தவெளி நிறுவன அமைப்புக்கள் பார்வையாளருக்கான மொத்த கொள்ளளவில், எங்கேல்லாம் பொருந்துகிறதோ அங்கு 50 சதவீத கொள்திறனுக்கு வரம்பு குறிக்கப்படுகிறது.
- ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உயரிய விளையாட்டுத்திறன் பயிற்சியகங்கள் தவிர்த்து, உடற்பயிற்சியளிக்கும் இடங்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான உள்ளக விளையாட்டுத் திடல்களை மூடுதல். திறந்த வெளி வசதிகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது, ஆனால் 50 சதவீதம் கொள்ளளவினை மீறாமல் வரம்பு குறிக்கப்படுகிறது மற்றும் இதர தேவைப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

வியாபாரிகளுக்கான மாகாணத்தின் ஆதரவு

ஓமைக்ரான் வகை தொற்றுக்கு செவி சாய்க்கும் வகையில் பொது சுகாதார நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படும் வணிகங்களுக்கு ஆதரவளிக்க, மாகாண நிர்வாகம் புதிய ஒன்ட்டாரியோ வணிக செலவுகள் தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. நிறுவனத்தை மூடவோ அல்லது அதன் கொள்திறனைக் குறைக்கவோ தேவைப்படும் வணிகங்கள், தகுதியிருப்பின், இந்த நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, சொத்து வரி மற்றும் மின்சக்தி செலவினங்களின் ஒரு பகுதிக்கு தள்ளுபடி பெறும்.

ஒன்ட்டாரியோ வணிகங்களுக்கான பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்காக அவர்கள் ஆறுமாத கால வட்டியில்லா மற்றும் அபராதம் இல்லாத பணம் செலுத்துவதற்கான கூடுதல் ஆதரவை வழங்குகிறார்கள்; வணிகங்களுக்கான ஆதரவுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, மாகாணத்தின் [மாகாணத்தின் வலைத்தளத்தை](#) பார்வையிடவும்.

நகரின் சேவைகள், நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் வசதியமைப்புக் கட்டிடங்கள்



நகர் மன்றம் மற்றும் பெருநிறுவன கட்டிடங்கள்

நகர் மன்றம் மற்றும் பெருநிறுவன கட்டிடங்களில், மக்கள் நேரில் வந்து சேவைகளைப் பெறுவது முன்பதிவின் பேரில் மட்டுமே இருக்கும். போகிற போக்கில் வருவது அனுமதிக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்து கொள்ள வருகை தரவும்: www.brampton.ca/skipthephone.

ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து

அடுத்த அறிவிப்பு வரும் வரை, ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து குறைக்கப்பட்ட சேவைகள் தந்து இயக்கப்படுகிறது. கூடவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்து முனைய பணி நேரங்கள் சீர் செய்யப்படுகின்றன.

பேருந்து தடங்களுக்கான மிகசமீபத்திய அட்டவணை மற்றும் செயல்பாட்டு நேரங்கள் பற்றிய தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் 905.874.2999 என்ற எண்ணில் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்தின் தொடர்பு மையத்தை அழைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வழக்கமான சேவை புதுப்பிப்புகளுக்கு, www.bramptontransit.com க்கு வருகை தரவும் அல்லது ட்விட்டரில் [@bramptontransit](https://twitter.com/bramptontransit) ஐப் பின்தொடரவும்.

ப்ராம்ப்ட்டன் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, பேருந்தைப் பயன்படுத்தும் நபர்கள், பேருந்து மற்றும் முனையங்களில் இறுக்கமான முக கவசத்தை அணிய நினைவூட்டப்படுகிறார்கள்; மருத்துவ அவசரம் இருந்தால் தவிர, பயணம் செய்யும் போது சாப்பிட அல்லது குடிப்பதற்கு முகக் கவசங்களைத் தாழ்த்துவதைத் தவிர்க்கவும். பயணம் செய்யும் போது, கை சுத்திகரிப்பி அல்லது துடைப்பான்கள் போன்ற தங்கள் சொந்த கிருமிநாசினிகளை எடுத்துச் செல்லவும், கைகளை அடிக்கடி கழுவவும், இருமல் அல்லது தும்மலின்போது அவரவர் முழங்கைகளில் மறைத்தபடி செய்யும்படியும் பயணிகள் நினைவூட்டப்படுகிறார்கள்.

துப்புரவு மற்றும் சுத்திகரிப்புக்கான மேம்படுத்தப்பட்ட கால அட்டவணை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் அனைத்து கடினமான மேற்பரப்புகள், இயக்குபவர் கூண்டுகள் மற்றும் இருக்கைகளை கிருமி நீக்கம் செய்வது ப்ராம்ப்ட்டன் பேருந்து நிறுவனத்தின் இலக்காகும். பெரும்பாலான பேருந்துகள் தற்போது ஒவ்வொரு 24 மணி நேரமும் சுத்தம் செய்யப்படுகின்றன. கட்டிடங்கள் மற்றும் டெர்மினல்களில் உள்ள கடினமான மேற்பரப்புகள் தினசரி அடிப்படையில் துடைக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகின்றன.

கட்டிடங்களுக்கு உள்ளே பொழுதுபோக்கு வசதிகள்

ஜனவரி 5, 2022 புதன்கிழமை துவங்கி, ப்ராம்ப்ட்டன் நகரின் பொழுதுபோக்கு மையங்கள் தற்காலிகமாக மூடப்படும், மேலும் அனைத்து உட்புற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சேவைகளும் இடைநிறுத்தம் செய்யப்படும்.

பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் வசதிகள் தொடர்பான அறிவிப்புகளை www.brampton.ca/recreation எனும் வலைப்பக்கத்தில் காணலாம்.

டிராப்-இன் புரோகிராமிங்: உடற்பொருத்தம், நீச்சல், ஸ்கேட் மற்றும் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் தன்னியக்கமான வரவு வைப்பினைப் பெறுவார்கள்.

பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள்: குளிர்காலத்திற்கென பதிவு செய்யப்பட்ட அமர்வு நிகழ்ச்சி நிரல்கள் ஜனவரி 31, 2022 வரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன. நிகழ்ச்சி முடியும் தேதிகளில் எந்த சீர்செய்தலும் செய்யப்பட மாட்டாது. இந்தக் குறைக்கப்பட்ட பதிவுக்காலமானது நிகழ்ச்சிகளுக்கென பதிவு செய்த வாடிக்கையாளரின் கணக்கில் அவரது மீதமிருக்கும் காலம் விகிதாச்சாரப்படி வரவு வைக்கப்படும்.

கட்டிடங்களை முன்பதிவு செய்தல்: உள்ளரங்க விளையாட்டு மற்றும் வாடகை வசதி கட்டிடங்கள் கட்டுப்பாடுகள் கொண்ட விதிவிலக்குகளுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 4, 2022 முதல், ஒப்பந்ததாரர்கள் தங்கள் முன்பதிவுகளை மாற்றியமைக்க அல்லது ரத்துசெய்ய, அவர்களின் கணக்கில் கிரெடிட் வழங்கப்படுவதற்கு ஊழியர்களால் தொடர்பு கொள்ளப்படுவார்கள். ஜனவரி 5, 2022 முதலான முன்பதிவுகளில் தொடங்கி, காலவரிசைப்படி ஒப்பந்ததாரர்களை அவர்கள் தொடர்பு கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

உறுப்பினராதல்: ஒரு மாத உறுப்பினர் சந்தா ரத்து செய்யப்பட்டு, விகிதாச்சார அடிப்படையில் ஜனவரி 5, 2022 தேதிக்கு வரவு வைக்கப்படும். recreationadmin@brampton.ca ஐத் தொடர்பு கொள்வதன் மூலமாக பணம் திருப்பி வாங்குதலைக் கேட்டுப்பெறலாம்.

கட்டிடங்களுக்கு வெளியிலான பொழுதுபோக்கு வசதிகள்

திறந்தவெளி பனிச்சறுக்கு வளையங்கள் முதலில் வருபவருக்கே முதலில் எனும் அடிப்படையில் தொடர்ந்து இயங்கும்; இது கால நிலை அனுமதித்தல் மற்றும் ஐஸ்கட்டி இருப்பு ஆகியவற்றைப் பொருத்து இருக்கும். வருகையாளர்கள் தங்களின் வருகைக்கும் முன்னதாகவே, திறந்தவெளி ஸ்கீயிங் செய்தலுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் நிலைமை பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு www.brampton.ca/outdoorskating எனும் வலைப்பக்கத்தை பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.



மவுண்ட் சிங்க்வாகவ்ஸியில் இருக்கின்ற போகிற போக்கில் நுழையக்கூடிய ஸ்கீயிங் செய்தல், ஸ்னோ போர்டிங் மற்றும் டியூபிங் ஆகியவை உத்தேசமாக ஜனவரி 14, 2022 தேதிக்கு, காலநிலை மற்றும் பனிப்பொழிவு அனுமதிக்கும் பட்சத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான சான்று காட்டுதல் ஸ்கீயிங் டிக்கட் பெறும்போது காட்டப்படவேண்டும். ஸ்கீயின் செல்லும் இடங்களில், தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான சான்று காட்டுதல் சம்பந்தமான மேலும் தகவல்களுக்கு, வருகை தரவும்: www.brampton.ca/mountching.

ரோஸ் கட்டிடம் மற்றும் நிகழ்த்து கலை அரங்குகள்:

ஜனவரி 5, 2022 தேதிக்கு ப்ராம்பட்டன் நகரின் அனைத்து நிகழ்த்து கலை நிகழ்ச்சிகளுக்கான கட்டிடங்களில் நேயர்கள் நேரில் இருந்து கண்டுள்ளிப்பது தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

boxoffice@brampton.ca க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாக காசோலை/வரவு வைத்தல், கணக்கில் வரவு வைத்தல், அல்லது நன்கொடையளிப்பு ஆகியவை, டிக்கட் வைத்திருக்கும் அனைத்து நபர்களுக்கும் கிடைக்கும்.

ப்ராம்பட்டன் தொழில்முனைவோர் மையம்

இந்த இக்கட்டான வேளையில், ப்ராம்பட்டன் தொழில்முனைவோர் மையம் வியாபாரங்களுக்கு ஆதரவளிக்க விழைகிறது. இதற்கான முன்பதிவு செய்ய வருகை தரவும்: www.brampton.ca/skiptheline.

கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல்

உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்வதற்கான மிகச்சிறந்த வழி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதலே ஆகும். ஐந்து மற்றும் அதற்கும் அதிகமான வயது கொண்டோருக்கான முன்பதிவுகளை இப்போது ஒன்ட்டாரியோவின் தடுப்பூசி செலுத்துதலுக்கான முன்பதிவு கட்டமைப்பு மூலமாக அல்லது 1.833.943.3900 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட தனி நபர்கள் இப்போது தங்களுக்கான கோவிட்-19 பூஸ்ட்டர் செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவினை செய்து கொள்ளலாம்; இதற்கு, அவரவரின் கடைசி டோஸ் செலுத்திக்கொண்ட தேதியிலிருந்து குறைந்தது மூன்று மாதங்கள் முடிந்திருக்க வேண்டும்.

முன்பதிவு செய்துகொள்ள வருகை தரவும்: <https://covid-19.ontario.ca/covid-19-vaccines-ontario>

கோவிட்-19 தடுப்பூசி செலுத்துதல் பற்றிய மிக சமீபத்திய தகவல்களுக்கு மாகாணத்தின் [தடுப்பூசி செலுத்தும் முனையத்திற்கு](#) வருகை தரவும்.

முகக் கவசங்கள்

ப்ராம்ப்ட்டன் கோவிட்-19 கட்டாய முக கவசம் அணிதல் சட்டத்தினை, ஏப்ரல்1, 2022 வரை நகர நிர்வாகம் நீட்டித்திருக்கிறது என குடியிருப்புவாசிகளுக்கு நினைவூட்டப்படுகிறது.

கோவிட்-19 கட்டாய முக கவசம் அணிதல் சட்டத்தின் கீழாக, ப்ராம்ப்ட்டனில் உள்ள அனைத்து பொது கட்டிடங்களின் உட்புறத்தில் மருத்துவம் அல்லாத முக கவசம் அணிவது கட்டாயமாகும். கழுத்தில், தலையில் அணியும் எந்தவித துணிகள் அல்லது கதகதப்பாக்கும் கம்பளிகள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்ட முக கவசங்கள் ஆகமாட்டா. மேலும் இந்தச் சட்டத்தின்படி, உணவு சாப்பிடும்போது அல்லது பானம் அருந்தும்போது, அதற்கான உரிய இடத்தில் அமர்ந்தபடி இருக்கும்போது மட்டுமே முக கவசம் கழற்றப்பட வேண்டும்.

நகரவாசிகள், உடல்ரீதியாக இடைவெளி விட்டபடி, நல்ல சுகாதார பழக்கங்களைக் கடைப்பிடித்தபடி மற்றும் முக கவசங்களை அணிந்தபடி, தொற்று பரவாமல் தடுக்க, தொடர்ந்து தங்கள் பங்களிப்பை செய்து வருவதற்காக, நகர நிர்வாகம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca